



INSURANCE REGULATORY
COMMISSION OF
SRI LANKA

காப்புறுதி துறையின் அபிவிருத்தியில் காப்புறுதி தரகர்களின் பங்களிப்பு

ஜெயப்பிரகாசம் நிரோஷ்காந்த்
இலங்கை காப்புறுதி தரகர்களின் சங்கம்

SLIBA

பின்னணி



INSURANCE BROKERS

- ❖ 1986ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க காப்புறுதிக் கட்டுப்பாடு (திருத்தச்) சட்டம் இலங்கையில் முதன்முதலாக காப்புறுதி முகவர்களின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தது

பின்னணி




INSURANCE BROKERS

- ❖ 2024, டிசம்பர் மாத இறுதியில் இலங்கையில் 82 அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி முகவர் நிறுவனங்கள் செயற்படுகின்றன


காப்புறுதி ஒப்பந்தம்

(INSURANCE CONTRACT)



- காப்புறுதி என்பது நிதி ரீதியான அபாயத்தின் மாற்றீடு ஆகும்;
- வாடிக்கையாளர் / காப்புறுதியாளர் (Policyholder) → காப்புறுதி நிறுவனம் (Insurance Company)
- காப்புறுதி என்பது சட்ட ரீதியான கொள்கைகளின் அடிப்படையில் இரண்டு தரப்பினரிடையே ஏற்படுத்திக்கொள்ளும் எளிமையான ஒப்பந்தமாகும்.
- வாடிக்கையாளர் பின்வரும் முறைகளில் காப்புறுதியை பெற்றுக் கொள்ளலாம்;
 - நேரடியாக காப்புறுதி நிறுவனத்திடம்
 - காப்புறுதி நிறுவனத்தின் விற்பனை ஊழியரிடம்
 - காப்புறுதி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியிடம் அல்லது
 - காப்புறுதி தரகர் நிறுவனத்திடம்


காப்புறுதி தரகர் நிறுவனத்தின் பங்களிப்பு THE ROLE OF AN INSURANCE BROKER



- காப்புறுதி நிறுவனத்துக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே தொழில்முறை ரீதியான நடுவராக செயற்படல்; வாடிக்கையாளருக்கு அபாய மாற்றீட்டுக்கு பொருத்தமான காப்புறுதி தீர்வுகளை முன்வைத்தல், காப்புறுதி நிறுவனங்களிடம் பேரம் பேசுதல் மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல்.
- வாடிக்கையாளருடன் கலந்துரையாடி தரவுகளை பெற்றுக் கொண்டு அவற்றை ஆய்வு செய்து அபாயங்களுக்கு அவசியமான தீர்வுகளை ஆராய்தல். காப்புறுதி நிறுவனங்களுக்கு சரியான தரவுகளை வழங்கல்.
- வாடிக்கையாளருடன் பல்வேறுவகைப்பட்ட காப்புறுதி தேவைகளை ஆராய்ந்து செலவுகளையும் கருத்தில்கொண்டு பொருத்தமான தீர்வுகளை முன்வைத்தல்.


காப்புறுதி தரகர் நிறுவனத்தின் பங்களிப்பு

THE ROLE OF AN INSURANCE BROKER



- காப்புறுதி துறையிலும், சட்டங்களிலும் ஏற்படக் கூடிய மாற்றங்களை அறிந்து வைத்தல். நாளாந்த நடவடிக்கைகளில் அவற்றை பின்பற்றல்.
- உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கக்கூடிய பல்வேறு வகைப்பட்ட காப்புறுதி ஒப்பந்தங்களின் விபரங்களை அறிந்து வைத்தல்.
- காப்புறுதி நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும்போது, வாடிக்கையாளருக்கு காப்புறுதி நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை, உரிமைக் கோரிக்கை செலுத்தும் ஆற்றல் மற்றும் பதிலளிக்கிற தன்மை ஆகியவற்றை விளக்கமளித்தல்.
- வாடிக்கையாளரின் தனிப்பட்ட, ரகசியமான தரவுகளை கவனமாக பாதுகாத்தல்.

காப்புறுதி தரகர் நிறுவனத்தின் பங்களிப்பு THE ROLE OF AN INSURANCE BROKER



- காப்புறுதி ஒப்பந்தத்தின் முகாமை : வாடிக்கையாளரின் அறிவுறுத்தல்களுக்கேற்ப நிகழ்கால காப்புறுதி ஒப்பந்தங்களில் மாற்றங்கள் செய்தல் மற்றும் புதுப்பித்தல்
- சில கால இடைவெளிகளில் வாடிக்கையாளரின் காப்புறுதி ஒப்பந்தங்களை மற்றும் அபாய அளவீடுகளை ஆராய்தல்.
- உரிமைக் கோரிக்கை செயற்பாடுகளின்போது வாடிக்கையாருக்கு சரியான முறையில் வழிகாட்டிடல்.



INSURANCE REGULATORY
COMMISSION OF
SRI LANKA



நன்றி